

Exo

Chapter 11

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

	ஈறுறு ஒன்று H0259	஁று வாதை H5061	றறு இன்னும் H5750	றறு மோசே H4872	-று -க்கு- H0413	றறு யெகோவா H3068	றறு -மற்றும்-சொன்னார் H0559	1
று அது	-றறு -பிறகு- H4714	றறு எகிப்தின் H4714	-று -மற்றும்-மேல்- H4714	றறு பார்வோனின் H6547	-று -மேல்- H4714	றறு நான்-கொண்டுவருவேன் H0935		
	றறு முழுமையாக H3617	றறு -அவன்-அனுப்பும்போது- H7971	றறு -இங்கிருந்து- H2088	றறு உங்களை H0853	றறு அவன்-அனுப்புவான் H7971			
			றறு -இங்கிருந்து H2088	றறு உங்களை H0853	றறு அவன்-துரத்துவான் H1644	றறு துரத்துவது- H1644		

அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரச்செய்வேன்; அதற்குப்பின்பு அவன் உங்களை இந்த இடத்திலிருந்து போகவிடுவான்; முழுவதுமாக உங்களைப் போகவிடுவதும் மட்டுமின்றி, உங்களை இந்த இடத்திலிருந்து துரத்தியும் விடுவான்.

று ஒருவன் H0376	றறு -மற்றும்-கேட்கட்டும் H7592	றறு -அந்த-ஜனங்களின் H0854	றறு -காதுகளில் H0241	று தயவுசெய்து H4994	றறு பேசு- H1696	2
றறு தன்-தோழியிடம் H7468	றறு -இருந்து- H0854	றறு -மற்றும்-ஒரு-பெண் H0802	றறு தன்-அயலானிடம் H7453	றறு -இருந்து- H0854		
		றறு தங்கம் H2091	றறு -மற்றும்-பொருட்களை H3627	றறு வெள்ளி H3701	றறு பொருட்களை- H3627	

இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலானிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி மக்களுக்குச் சொல்” என்றார்.

றறு -கண்களில் H0376	றறு -அந்த-ஜனங்களின் H0854	றறு தயவை H2580	-று -ஐ- H0853	றறு யெகோவா H3068	றறு -மற்றும்-கொடுத்தார் H5414	3
றறு எகிப்தின் H4714	றறு -நிலத்தில் H0776	றறு மிகவும் H3966	றறு பெரிய H4872	றறு மோசே H0376	-று -அந்த-மனிதன் H1571	றறு எகிப்தின் H4713
றறு -அந்த-ஜனங்களின் H6547	றறு -மற்றும்-கண்களில் H6547	றறு பார்வோனின் H6547	றறு வேலைக்காரர்களின்- H5650	றறு -கண்களில் H5650		

அப்படியே யெகோவா மக்களுக்கு எகிப்தியர்களின் கண்களில் தயவுகிடைக்கும்படிச் செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரர்களின் பார்வைக்கும் மக்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாக இருந்தான்.

ᠨᠠᠭᠤᠨ -நடுநிசியில்- H2676	ᠨᠠᠭᠤᠨ யெகோவா H3068	ᠨᠠᠭᠤᠨ சொன்னார் H0559	ᠨᠠᠭᠤᠨ இவ்வாறு- H3541	ᠨᠠᠭᠤᠨ மோசே H4872	ᠨᠠᠭᠤᠨ -மற்றும்-சொன்னான் H0559	4
	ᠨᠠᠭᠤᠨ எகிப்தின் H4714	ᠨᠠᠭᠤᠨ -நடுவில் H8432	ᠨᠠᠭᠤᠨ வெளியேபோகிறேன் H3318	ᠨᠠᠭᠤᠨ நான் H0589	ᠨᠠᠭᠤᠨ -அந்த-இரவின் H3915	

அப்பொழுது மோசே: “யெகோவா உரைக்கிறதாவது, நடு இரவிலே நான் எகிப்திற்குள்ளே புறப்பட்டுப்போவேன்.

ᠨᠠᠭᠤᠨ -மூத்தமகன்-இருந்து- H1060	ᠨᠠᠭᠤᠨ எகிப்தின் H4714	ᠨᠠᠭᠤᠨ -நிலத்தில் H0776	ᠨᠠᠭᠤᠨ மூத்தமகன் H1060	ᠨᠠᠭᠤᠨ எல்லா- H3605	ᠨᠠᠭᠤᠨ -மற்றும்-சாகும் H4191	5
ᠨᠠᠭᠤᠨ மூத்தமகன் H1060	ᠨᠠᠭᠤᠨ -வரை H5704	ᠨᠠᠭᠤᠨ தன்-சிம்மாசனத்தின் H3678	ᠨᠠᠭᠤᠨ -மேல்- H3427	ᠨᠠᠭᠤᠨ -அந்த-அமர்கிற H3427	ᠨᠠᠭᠤᠨ பார்வோனின் H6547	
ᠨᠠᠭᠤᠨ -மற்றும்-எல்லா H3605	ᠨᠠᠭᠤᠨ -அந்த-ஆலையின் H7347	ᠨᠠᠭᠤᠨ பின்னால் H3605	ᠨᠠᠭᠤᠨ அவள்- H3605	ᠨᠠᠭᠤᠨ -அந்த-அடிமைப்பெண்ணின் H8198		
				ᠨᠠᠭᠤᠨ மிருகத்தின் H0929	ᠨᠠᠭᠤᠨ மூத்தமகன் H1060	

அப்பொழுது சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் எந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று சொன்னதுமன்றி,

ᠨᠠᠭᠤᠨ அதை- H4714	ᠨᠠᠭᠤᠨ எகிப்தின் H4714	ᠨᠠᠭᠤᠨ நிலத்தில் H0776	ᠨᠠᠭᠤᠨ -எல்லா- H3605	ᠨᠠᠭᠤᠨ பெரிய H6818	ᠨᠠᠭᠤᠨ அலறல் H1961	ᠨᠠᠭᠤᠨ -மற்றும்-இருக்கும் H1961	6
ᠨᠠᠭᠤᠨ மீண்டும்-இருக்கும் H3254	ᠨᠠᠭᠤᠨ இல்லை H3808	ᠨᠠᠭᠤᠨ -மற்றும்-அதைப்போல H3644	ᠨᠠᠭᠤᠨ இருந்தது H1961	ᠨᠠᠭᠤᠨ இல்லை H3808	ᠨᠠᠭᠤᠨ அதைப்போல H3644		

அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருபோதும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும்.

ᠨᠠᠭᠤᠨ நாய் H3611	ᠨᠠᠭᠤᠨ கூர்மையாக்கும்- H2782	ᠨᠠᠭᠤᠨ இல்லை H3808	ᠨᠠᠭᠤᠨ இஸ்ரவேலின் H3478	ᠨᠠᠭᠤᠨ மக்களுக்கு- H3605	ᠨᠠᠭᠤᠨ -மற்றும்-எல்லா H3605	7
ᠨᠠᠭᠤᠨ நீங்கள்-அறிவீர்கள் H3045	ᠨᠠᠭᠤᠨ -பொருட்டு- H4616	ᠨᠠᠭᠤᠨ மிருகம் H0929	ᠨᠠᠭᠤᠨ -மற்றும்-வரை- H5704	ᠨᠠᠭᠤᠨ -மனிதனிலிருந்து- H0376	ᠨᠠᠭᠤᠨ தன்-நாகக்கை H3956	
ᠨᠠᠭᠤᠨ -மற்றும்-இடையில் H0996	ᠨᠠᠭᠤᠨ எகிப்தின் H4714	ᠨᠠᠭᠤᠨ -இடையில் H0996	ᠨᠠᠭᠤᠨ யெகோவா H3068	ᠨᠠᠭᠤᠨ வேறுபடுத்துகிறார் H6395	ᠨᠠᠭᠤᠨ என்று H6395	
					ᠨᠠᠭᠤᠨ இஸ்ரவேலின் H3478	

ஆனாலும் யெகோவா எகிப்தியர்களுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் செய்கிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படி, இஸ்ரவேல் மக்கள் அனைவருக்குள்ளும் மனிதர்கள்முதல் மிருகஜீவன்கள் வரைக்கும் ஒரு நாய் கூட தன்னுடைய நாளை அசைப்பதில்லை.

עֲלֵי என்னிடம் H0413	אֵלֵינוּ இவர்கள் H0428	עֲלֵינוּ உன்-வேலைக்காரர்கள் H5650	אֵלֵינוּ எல்லா- H3605	וְעַל -மற்றும்-இறங்குவார்கள் H3381		8
אֵלֵינוּ -மற்றும்-எல்லா- H3605	אֵלֵינוּ நீ H3318	אֵלֵינוּ வெளியேபோ H3318	אֵלֵינוּ சொல்லி H0559	אֵלֵינוּ என்னை H7812	וְעַל -மற்றும்-வணங்குவார்கள்- H7812	
	אֵלֵינוּ அது H7272	אֵלֵינוּ -மற்றும்-பிறகு- H7272	אֵלֵינוּ உன்-பாதத்தில் H7272	אֵלֵינוּ அவர்கள்- H7272	אֵלֵינוּ -அந்த-ஜனங்கள் H7272	
אֵלֵינוּ பார்வோனின் H6547	אֵלֵינוּ -இருந்து- H3318	אֵלֵינוּ -மற்றும்-வெளியே-போனான் H3318	אֵלֵינוּ நான்-வெளியேபோவேன் H3318			
			אֵלֵינוּ எரிச்சலில் H0639	אֵלֵינוּ -கோபத்தின்- H2750		

அப்பொழுது உம்முடைய வேலைக்காரர்களாகிய இவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, பணிந்து. நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின்பு புறப்படுவேன்” என்று சொல்லி, கடுங்கோபத்தோடு பார்வோனை விட்டுப் புறப்பட்டான்.

אֵלֵינוּ உங்களிடம் H0413	אֵלֵינוּ கேட்பான் H8085	אֵלֵינוּ இல்லை- H3808	אֵלֵינוּ மோசே H4872	אֵלֵינוּ -க்கு- H0413	אֵלֵינוּ யெகோவா H3068	אֵלֵינוּ -மற்றும்-சொன்னார் H0559	9
אֵלֵינוּ எகிப்தின் H4714	אֵלֵינוּ -நிலத்தில் H0776	אֵלֵינוּ என்-அதிசயங்கள் H4159	אֵלֵינוּ பெருகுவதற்கு H4616	אֵלֵינוּ -பொருட்டு- H4616	אֵלֵינוּ பார்வோன் H6547		

யெகோவா மோசேயை நோக்கி: “எகிப்து தேசத்தில் என்னுடைய அற்புதங்கள் அநேகமாகும்படி, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்” என்று சொல்லியிருந்தார்.

אֵלֵינוּ -அந்த-அதிசயங்களை H4159	אֵלֵינוּ எல்லா- H3605	אֵלֵינוּ -ஐ- H0853	אֵלֵינוּ செய்தார்கள் H0175	אֵלֵינוּ -மற்றும்-ஆரோன் H0175	אֵלֵינוּ -மற்றும்-மோசே H4872	10
אֵלֵינוּ -ஐ- H0853	אֵלֵינוּ யெகோவா H3068	אֵלֵינוּ -மற்றும்-வலுப்படுத்தினார் H2388	אֵலֵינוּ பார்வோனின் H6547	אֵலֵינוּ -முன்பாக H6440	אֵலֵינוּ -அந்த-இவற்றை H0428	
אֵலֵינוּ மக்களை- H0853	אֵலֵינוּ -ஐ- H0853	אֵலֵינוּ அனுப்பினான் H7971	אֵலֵינוּ -மற்றும்-இல்லை- H3808	אֵலֵינוּ பார்வோனின் H6547	אֵலֵינוּ இருதயத்தை H6547	
			אֵலֵינוּ தன்-நிலத்திலிருந்து H0776	אֵலֵינוּ இஸ்ரவேலின் H3478		

மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை.